

Editor's Note

Please address all communication for the English pages to The English Editor, 'Morning Star' UDUVIL, CHUNNAKAM.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. Q B / 8920 / 78.

Established: 1841 O Published Every Friday

Vol. 140 JAFFNA, FRIDAY, 4TH JANUARY, 1980 No. 1

RIGHTHOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Subscription

Inland: Rs. 25/- per year.

Foreign Air Mail: Rs. 90/- per year.

Apply to:

The Manager, 'Morning Star', VADDUKODDAI.

Jaffna College

Visit of the Ceylon Sports Club, Singapore

The Ceylon Sports Club, Singapore visited Jaffna College on Monday, 3rd December and played a friendly game of Cricket on the Bicknell field. There was a large gathering of friends and well-wishers to welcome the team. Jaffna College hosted the team at lunch and tea, and this visit has almost become an annual feature since several old students of the College hold prominent positions in the Club in Singapore. The President of the Club is Mr. S. M. Vasagar, an old student of the College.

The team this year was captained by Mr. Chelvarajah, Attorney-at-Law, and the son of Mr. Justice A. P. Rajah, who also accompanied the team. Mr. Justice Rajah who hails from Vaddukoddi is an old student of Jaffna College and was formerly the Speaker of the House of Representatives in the Singapore Government and also the Singapore High Commissioner in U. K. At 6-30 p.m. the same evening Mr. Justice Rajah addressed a few friends and well-wishers at a meeting in the Outley Hall on various aspects of life in Singapore and Malaysia.

Best Science Student Award

We are glad to note that Ravindran Arumainayagam, son of Dr. and Mrs. A. Arumainayagam of Colombo, was in the winning team (Royal College) at the all island Inter-School Science Quiz Competition, 1979, (Tamil Medium) and was awarded the Arthur C. Clarke Challenge Shield for the best Science student in the island. The award was given at the annual sessions of the Sri Lanka Association for the advancement of Science held on the 15th of December.

Ravindran was also the recipient of two gift vouchers, one as a member of the winning team and the other for being the best Science student of the year.

He was also a member of the winning team (Royal College) of the all-island Senior Table Tennis Championship "B" division in 1978.

Ravindran is the great grandson of the late Mr. Allen Abraham, F. R. A. S. of Haley's Comet fame and of Mr. J. V. Chelliah, Vice-Principal of Jaffna College and Editor of the *Morning Star* for several years. He is also the grandson of Mr. and Mrs. D. R. Gunasegaram, presently of Araly, Vaddukoddi and of the late Mr. and Mrs. T. Arumainayagam of Karainagar.

- Cor.

Melbourne, 1980

WORLD CONFERENCE ON MISSION AND EVANGELISM

From the 12th of May to the 25th of May, 1980, a World Conference on Mission and Evangelism will take place in the University of Melbourne, with the theme *Your Kingdom Come*. Once every decade, the churches related to the WCC are invited to discern God's will for their missionary service in the years ahead.

This year the Commission on World Mission and Evangelism of the WCC invites every local Christian community to participate in searching for the contemporary meaning and fulfilment of the prayer "Your Kingdom Come".

Seeing our way through

Stock piled bombs that could blow up the world several times over, the widespread use of torture as a means of governing, world monetary and energy crisis which question the way of life of the developed world, the deepening chasm between the rich and

Appreciation

Mr. Bala Sivaratnam

The Tea Trade in general, the Tea Industry as a whole, and Forbes and Walker Limited, in particular, have suffered a great loss by the untimely death of Bala Sivaratnam on 7th December, 1979. His remains were cremated on 10th December, 1979.

Mr. Sivaratnam had been associated with Forbes and Walker Limited from 1953 when he joined as an Executive in the Tea Department and served on the Board of Directors from 1964. He together with Mr. R. S. Wijeyasekera, F. C. A., the present Chairman of the Firm, were the first Ceylonese to be elevated to the Board of Forbes and Walker Limited.

Mr. Sivaratnam, in addition to his long and distinguished service at Forbes and Walker Limited, had done yeoman service to the broking fraternity and the Colombo Tea Traders' Association by serving as the Chairman/Convener of the Tea Sub-Committee of the Colombo Brokers' Association for a considerable period of time and on the Committee of the Colombo Tea Traders' Association as the Brokers' Representatives.

He leaves behind, his wife and Dr. & Mrs. K. Madaleson (daughter and son-in-law) and two sons who are at Royal College.

He is the eldest son of Dr. C. Sivaratnam, Retired DMO., Negombo; and a nephew of the late Prof. K. Kularatnam of the University of Ceylon and of Lawton Road, Manipay South.

the poor, the food production and distribution which lags behind population growth, the frightening rapidity of scientific discoveries and technological developments—all make it difficult to see our way through the present.

The Power of the Resurrection

But the experience of Christians over the centuries and of those Christians today living in deeply oppressive situations tells us that in prayer, the power of the resurrection which changed human history is available to us to face the problems of this apocalyptic time.

"Your Kingdom Come"

In praying the prayer for the Kingdom, we are given strength for the continuation of our struggle against the powers of darkness. In that prayer, we acknowledge God's authority, true sovereignty and real power. We confess our total dependence on his suffering love.

Manipay Church

A Correction

In our news item on 7-12-79 about the passing away of Mr. J. K. Mills, there has been an error.

The list of Family mourners in Para 4 of the news item, should have commenced with the name of Mrs. Hilda Mills, wife of the late Mr. J. Kirupanayagam Mills.

We regret the inadvertent omission.

IN MEMORIAM



IN LOVING MEMORY OF



KANAGAM SUBRAMANIAM

Born: 7-10-1911 Departed: 8-1-79

யாரும் நினைவாக நேரத்தில் அனைந்த எம் விளக்கே! உள்ளினை நினைவாக நேரம் எமக்கில்லைத் தாயே!

Affectionately remembered by her loved ones.

"Kanaga Manai", Chavakachcheri.

Examination Success

Mr. Vijayaratnam Mithirathasan of the Peoples' Bank, Kays, has passed the Final Diploma Examination of the Institute of Bankers held recently. He is one of the 970 candidates who passed this examination from over a hundred countries. The total membership of the Institute from these countries stands at over 121,000.

Mr. Mithirathasan, an Old Boy of Jaffna College, is the eldest son of Retired Headmaster, Mr. J. N. Vijayaratnam and Mrs. Vijayaratnam (Teacher) of the Erlalai North Church and a nephew of the Rev. S. T. and Mrs. Aseervatham of the Jaffna Diocese.

CONTINUING THEOLOGICAL EDUCATION

— A Refresher Course in Theology and Biblical Studies for Pastors and interested Lay-persons —

conducted jointly by CISRS, Jaffna and Tamil Nadu Theological Seminary, Arasarady

from 14th to 29th April, 1980 at BUNKER HALL OF RESIDENCE, VADDUKODDAI.

Theme: "Towards a relevant Sri Lankan Church."

For Details:

THE REGISTRAR, Continuing Theological Education, C. I. S. R. S., Jaffna College, VADDUKODDAI.

WANTED

A middle-aged educated couple for Christian Girls' Orphanage in E. P.

Apply to:—

Sister Malar Chinniah, Christa Illam, Kalmunai, E. P., Sri Lanka.

McLeod Hospital, Inuvil, Chunnakam.

VACANCY

There is an immediate vacancy for a Medical Officer with minimum M. B., B. S. qualification.

Preference for females with experience in maternity work.

Salary negotiable.

Apply before 31-1-80.

MEDICAL SUPERINTENDENT.

கடவுள் அதிசயங்களைச் செய்கிறவர்

எனம் டாக்டர் ஜேம்ஸ் மெதர் போதகரின் ஓர் ஆங்கிலப் பிரசங்கம், தமிழில் கல்முனைப் பேச்சுத் திருமதி இசபெல் அற்புதநாதன் அவர்களால் மொழி பெயர்ப்பிக்கப்பட்டது.

(முற்பகுதி)

நாம் நமது வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களுக்குட்பட்டவரும், போராட்டங்களுக்கு உட்பட்டவரும் போய்க்கொண்டிருக்கிறோம். எப்பொழுதும் நமது வாழ்க்கை ஒரே சீராய்ப்போய்க்கொண்டிருக்கும் இடம் அல்ல. நாம் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஒரே விதத்தில் அணுகுவோமென்று நினைக்கக்கூடாது. சிலர் தமக்கு ஏற்படும் இன்னல்களை நாம் "தேவசமூகத்திற்கு நம்மை இழக்கும் தருணங்களை என்று அறிந்த அவைகளைத் தேவனின் ஒத்தாசையோடும், செய்தோடுமே தீர்த்துக்கொள்வ வேண்டும். சந்தேகாரத் தனக்கு ஏற்பட்ட துன்பங்களும், போராட்டங்களின் ஊடாக ஓர் உணர்வு நிலையை அடைந்தார்கள் என்று சொல்லலாம். தனித்து ஒரு சாதாரண ஆட்டு மெய்ப்பெரு. அவர் ஒரு பெரிய அரசனும், வேதபுத்தகத்தில் ஒரு புத்தகமாகிய சந்தேக புத்தகத்தை எழுதிய நூலாசிரியராகவும் உயர்ந்த பங்குடையார். தானே தேவனின் துணியுட்ப்பவராகவும், 'தேவனின் சரத்தின் தாள் ஒரு குவி' என்றும் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தனக்கு நேரித்த இன்னல்களை தேவ சமூகத்திற்குத் தானே நேருக்குவதற்குத் தேவனால் அனுப்பப்பட்ட தருணங்களாகப் பாரவித்துத் தேவ சமூகத்தை நேருக்குத் தமது முழு நம்பிக்கையைப் தேவன் மேலேவைத்துவைத்தார். சம்: 23-ல் 'சரித்தரன்' என் மெய்ப்பெயர்யிருக்கிறார். நான் தாழ்ச்சியுடையேன். நான் மரணம் இறவின் பன்னித்தாக்கிலே நடந்தாலும் போல்காப்புக்கும் பயன்படேன். தேவரீர் எனக்குக் கட இருக்கிறார், உமது கோளும் உமது தடியும் என்னைத் தேற்றும்! என்று எழுதினார். எய்வளவு பெரிய அனுபவம்!

கடவுளின் மகத்துவத்தையும் அவரின் கிரியைகளையும் அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு மனிதனும் தனது நம்பிக்கையை, அன்பை, தன்னைப் பராமரித்து வழி நடத்தும் ஒன்றான ஒரே மெய்த் தேவன் மேல் வைக்க வேண்டியதாயினும். வாழ்க்கைப் பாதையில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டங்கள், துன்ப துயரங்கள் தேவன் மனிதனைக் கவனிப்ப தருணங்களை எடுக்காமல் அவைகள் நம்மைத் தேவ சமூகத்திற்கு நேருக்குச் செய்யும் தருணங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது தேவன் நம்மை ஆச்சரியமாக மகத்துவமாக வழி நடத்துவார்.

சந்தேகாரத் தனது பழைய நிலையை மறந்தவனாக அல்ல உணர்ந்தவனாகவே தேவனுக்கு நன்றியறிதல் உடையவராய் இருந்தார். அவருடைய அநேக சந்தேகங்கள் அவருடைய நன்றியறிதலையும் தோத்திரங்களையும் தேவனுக்குச் செலுத்தும் பாடல்களாய் அமைகின்றன. அவர் சம்: 103 வச: 2-ல் 'என் ஆத்தமாவே சரித்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே' என்று எழுதினார். இந்த நம்பிக்கையும், வரஞ்சையும், நன்றியறிதலும் அவரின் ஓர் எழுப்புதலை உண்டாக்கினபடியாக வச: 3, 4-ல் 'அவர் உன் ஆக்கிரமங்களைப்பெல்லாம் மண்

வித்து உன் தோய்க்கையெல்லாம் குணமாக்கி உன் பிரரணனை அழிவுக்கு விடக்கி மீட்டு உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடி குட்டுகிறார்,' என்று எழுதினார்.

சில இடங்களில் தேவனுடைய அதிசயங்கள் நடைபெறும்படி செய்திருக்கிற முக்கிய காரணம் மனிதர் தேவன் கடந்த காலங்களில் தமக்குச் செய்த உபகாரங்களை மறந்து நன்றியறிதலை நன்றிகளாய் இருப்பதே; தேவன் கடந்த காலங்களில் உனக்குச் செய்த நன்மைகளையும் அற்புதங்களையும் மறந்து விடாதே. நன்றியுள்ளவனாய் அப்பொழுது தேவன் பலத்த கிரியைகளை உன் மேல் நடப்பிப்பார். அவருடைய பலத்த கிரியைகளை உணர்வதற்கு நமக்கு நன்றியறிதல் உண்டாக இருப்பதே தேவை. நான் சபைகளில் நீண்ட காலம் சேவை செய்ததால் ஏற்பட்ட நீண்ட அனுபவத்தின் மூலம், நான் காணக்கூடியது என்னவென்றால் தங்கள் பழைய சிவந்ததை மறக்காமல் தேவன் தமக்குச் செய்த நன்மைகள், இரக்கங்கள், கிருபைகளை நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள்; ஆனால் தங்கள்

வளம், டாக்டர் ஜேம்ஸ் எம். மேதர், ஓய்வுபெற்ற மகாசக்தி தலைவர், ஸ்டூல்கா மேதக்குப் பதவி அங்கீகரிக்கப்பட்டார். இதை வாக்கீசும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கும் கொடுக்கும்படி வேண்டப்படுகிறார்கள். தேவன் உங்களை ஆசிவத்ப்பாரா!

தற்போதய நிலைமையையே என்னிக்கொண்டிருப்பவர்கள் தங்கள் சிவியம், போக்கு, வெளிநோக்கு இவைகளில் மாறுபட்டவராய்க் காணப்படுகிறார்கள்.

எனது தகப்பனாரின் வாழ்க்கைச் சரிதம் என் அக்கண்களால் தோன்றுகிறது. அவர் தமது சம்பாசனையில் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வசனம் சம்: 116 வச: 12-ல் காணப்படுகிற 'சரித்தரீ எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டும்' என்பதே. அவருடைய வாழ்க்கை தேவன் அவருக்குச் செய்த அதிசயங்களினால் நிறைந்திருந்தது. அடிக்கடி அவர் கூறிக்கொள்ளும் அதிசயங்களின் சில பின்வருமாறு!

அவர் தனது வரம்புக்காக ஆரம்பத்தில் எண்டிக்காரமையில் உள்ள எம்பன் என்ற இடத்தில் உள்ள ஒரு கோப்பித்தோட்டத்தில் ஊக்கி விவசாயக்கூடமைப்பார்தினார். ஆனால் சமுதாயம் ஒரு சனிக்கிழமை தனது ஐரோப்பிய பண்ணையாளர்கள் கடமையிலிருந்து நீக்கப்பட்டார். ஏனெனில் அடுத்த நாள் 'சூரியற்கிழமை'யாகிய ஓய்வு நாளில் வேலைக்கு வரமாட்டேன்' என்று கூறிவந்தாராவே. 'உமக்கு ஓர் அவசரமான வேலை நாளைக்குண்டு. நீர் 8 மணிக்கு முன்பு இங்கு நின்று வேண்டாம்' என்று அவருடைய மேலதகாரி அவரிடம் கூறினபோது எனது தகப்பனார் கிறித்தோடும் தலை குவித்து அமைதியாய் நின்றபின், "ஐயார் நான் ஓர் கிறிஸ்தவன், நாளைக்கு

காவலன் கருத்து

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்

டிசம்பர் 10-ம் நாள்.

அனைத்துலக ரீதியில் மனித உரிமைகள் இனமாத ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். இதனை அனுசரிப்பதில் எவரும் பின்நிற்பதாக இருக்கா என்பது மிகுந்த சிக்குரிய செய்தியே.

ஆனால்,

பிறப்பாக உரிமைகளுடன் பிறந்து விட்ட மனிதன் அதற்கென்று ஒரு தினத்தைக் கொண்டுமே நிலைமை இருக்கின்றது என்று அவன் இன்று உரிமைகள் அறிவனாகவாழ்கின்றான் என்றே சொல்ல வேண்டியுள்ளது;

தனிப்பட்ட ஒரு மனிதன், ஒரு சமூகம், ஒரு இனம், ஒரு நாடு-தமது குறுகிய நன்மையை நோக்காகக் கொண்டு இன்னுமொரு மனிதனை, இனத்தை, சமூகத்தை, நாட்டை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது, வைத்திருக்க முயலுவது கூட மனித உரிமைகள் மீறாதே.

அந்த ரீதியில் நோக்கும் போது இன்று அசில உலகத்தின் சவனத்தையும் சுற்றி கொண்டிருக்கும் பிரச்சனையான சராசரிக் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கர் விவசாயம் கூட மனித உரிமைகளை நசுக்கும் ஒரு நாசகாரச் செயலாகவே.

தனிப்பட்ட மனிதராகிய லூர ஒரு காலத்தில் மனித உரிமைகளைப் பறித்ததால் எப்பதற்காக இவ்விதமான அட்டிழிவங்களை நாம் ஏற்க முடியாது.

மதப்பற்று கட்டாயம் தேவையான ஒன்று ஆனால் அதை வெறியாக உருமாறக்கூடாது. இவ்வாறுத்தே தேவை. ஆனால் அது இவ்வெறியாக உருவாகக்கூடாது. அதே நன்மையிலே தான் இன்றைய மொழி சமூகப் பிரச்சனைகளும் மாற்றுவதற்காக கொண்டு உரிமைகளின் நாரகாரச் சத்தினாலாக தன்னுக்கி நடமிடுகின்றன.

அடிப்படையிலே உரிமைகளில் முக்கியமானவையான பேச்சுச் சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் ஆகியவை நமது நாட்டில் எந்த அளவில் வளம்

சூரியற்கிழமை யாசிருக்கிறபடியாக, நான் எனது மனைவியின் கைகளைத் தேவாலயத்திற்குப் போகவேண்டும், நான் வேலைக்கு வரமாட்டேன்,' என்று தனியாய் பதில் கூறினாராம். உடனடியாக மேலதகாரி, எனது தகப்பனாரின் சம்பளத்தைக் கணக்குப் பாரித்துக் கொடுத்ததுமன்றி வேலைவிலிருந்து நீக்கப்பட்டார். எனது தகப்பனார் வீட்டிற்கு வந்து எனது தாயாருக்கு ஒன்றாமே கூறவில்லை. தனது வேலை பறிப்போரைச் சேர்ந்து எனது தாயாருக்கு ஏதேனும் வினாவித்திருக்கும் என்ற காரணத்தால். சூரியற்கிழமை இருவரும் பின்னாலே வைக்கப்பட்டபடியே ஆலயத்திற்குச் சென்றார்கள். ஆனால் போல் ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரித்தார்கள். தங்கள் காலை எனது தகப்பனார் வழக்கப்படியே உடுத்து வேலைக்குப் புறப்பட்டார். அவருக்குப் போக இடமிருக்கவில்லை; ஆகவே எம்பனையில் வசடி விட்டிருக்கிறாராக இருக்கும் நெடுஞ்சாணியில் குறுக்கு நெடுக்காக நடந்துகொண்டிருந்தாராம்.

(தொடரும்)

சுப்பட்டு வருகின்றன என்பதை சற்று அவதானிக்கையில் நாமும் பெயரளவிலேதான் மனித உரிமைகள் தினத்தை அனுசரிக்கின்றோமா என்று கேட்கத் தோன்றுகிறது

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி, தன்னைத் தெரிவு செய்த மக்களின் ஒரே குரலாகக் கருத்தை வெளியிடும் போது அந்தக் குரலுக்கு எதிராக எழும்பும் குறுக்கீடுகள் - கூச்சங்கள் எமக்கு உள்ள பேச்சுச்சுத்திரம் பற்றி ஆழமாகச் சித்திக்கவேண்டுகிறது

சில பத்திரிகைகளில் தடித்த எழுத்துக்களில் காணப்படும் 'தனிமை' என்ற எழுத்துக்கள் இங்குள்ள எழுத்துச் சுதந்திரத்தை எண்ணிப் பாரிக்கத்தகுந்திருக்கின்றது.

பாராளுமன்றத்தில் வெளிவிடப்பட்டுள்ள தொழில் வழக்கப்பட்டுள்ள விவரங்கள் தெரையில் வழக்கக் சுதந்திரத்தைவிட்டு நொந்து கொள்ளச் செய்யின்றது.

சமூக மக்களிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதல்கள் மனிதனின் வாழ்க்கைச் சுதந்திரம் பற்றி கவலை கொள்ளச் செய்யின்றது.

"சட்டங்கள் மனிதனுக்கே வேயன்றி சட்டங்களுக்காக மனிதனில்லை."

இது கிறிஸ்து சரிபித்துச் சென்ற மனித உரிமைத் தந்தவன். அது பொருட்டே கிறிஸ்து பெருமானும் தருப்பித்த பழைய மதச் சட்டங்கள், மனிதனை வரித்து கொண்டு தின்ற தன்னை தடங்கல்களை தகர்த்து எறித்து மனிதனை உரிமைகள் உள் விடுதலை பெற்ற முழுமனிதனுக்கி மீட்டிப் பெற்றுத் தந்த சென்றார்.

எனவே உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை யாவும் மனிதனுக்காகவேயன்றி அவற்றுக்காக மனிதன் இயைபுடைய நமது நாட்டில் தவிர வேறு இன்றியமையாததாகும்.

கிறிஸ்தவன் மனித உரிமையைப் பேணுவதில் ஒருபடி மேலாக நின்று செவ்வாய் வேண்டியவனுக்கென்று, பிறமதச்சாராதாரிகளின் மதிப்பதை மூலமும், அவர்களுக்கு அவரவரின் மதச் சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு ஆதரவு அளிப்பதன் மூலம் கிறிஸ்து நிலநாட்டிய உரிமை இயக்கத்தில் பங்கு கொண்டவனுக்கென்று.

கிறிஸ்தவர்களுள் உள்ள சமூக பேதல்களை தகர்த்ததெறிவதன் மூலம் ஏனைய மதத்தவர்களிடையே உள்ள இவ்வித சமூக பேதல்களை உடைத்தெறிவதற்கு உதாரணமாக மாறுகின்றன.

மனித மீட்பைப் பெற்றுத் தந்த புவியின் வழி தெரடும் கிறிஸ்தவ சமுதாயம் இதை உணருமா?

மனித உரிமைகள் தனத்தில் மனித எரிமைகள் பற்றி பேசுவதோடும், கருத்துவதோடும், விழா வெகுப்பதோடு மட்டும் நினைவாக இதுவ சுதந்திரோடு எல்லாருக்கும் எவ்வாறு உரிமைகளுக்கும் உடைய உடைய பூணுவோம்,

EDITORIAL

Race Relations

An article entitled "Peace and Goodwill on our Little Bit of Earth" in the Christmas Number of *Darsana*, deploring "the mutual fear and corrosive hostility" between the two major communities in the country, makes the following climactic comment:—

"What does the future hold for our country? To what end are we moving? We ignore the situation at our peril."

The author of the article (if we are correct) was a member of a mission headed by Dr. Lynn de Silva, Director of the Ecumenical Institute, which visited Jaffna early in October last year, with a view to have a Consultation and Dialogue with cross sections of people in the Peninsula, — religious heads, laymen, politicians, the educated youth etc.

The article we refer to, distils the essence of the experience of the writer in her dialogue with people of her own race, when she made an effort to put across to them the feelings of the Tamils in Jaffna on 'the Tamil Problem':—

"Back here, I try to speak to people of my own race about how the Tamils feel and find *very little sympathy, a general impatience*. 'How absurd' seems to be the response with no inclination to find out why they feel like that."

(Italics are ours.)

Since writing the article, the author, we are sure, would have noted a welcome thaw in the relations between the two communities, discernible particularly in the political sphere. A TULF spokesman, according to a news report in *The Independent* of 14-12-79, has said that they (the TULF party members) were now veering to the view that the President was now determined to remedy those causes that provoked the racial conflict. This observation is, we believe, a sequel to some 'peace talks' between the President of the Republic and a delegation from the TULF leadership, almost on the eve of the lifting of the Emergency in Jaffna.

But events in our island have shown that political solutions alone are often illusory. Even the reports of the two Commissions appointed by the President of the Republic — the Sansoni Commission Report and the Report of the Presidential Commission on *Devolution*— important as they are, will not by themselves remove the mountains of ill will which have been building up over the years. The Reports, at best, could only help the two communities to "go round and see the other side." But removing the mountainous communal barriers is itself a mountainous task as the writer to the *Darsana* has clearly pointed out.

It is now common knowledge that the interlude of *Race Relations* emerged before the footlights in Sri Lanka, on the wake of the communal holocaust of August 1977, even before "the stage" was completely cleared of its human debris.

The widespread looting and carnage witnessed in the South of the island in August 1977 and the sporadic acts of violence in the North of the country soon after, have been without doubt serious blots on our national character, constituting a sordid chapter in our annals. The government had no alternative but to crack down hard on all those, suspected of subversive activities.

But it is also a gloomy chapter in our annals that both in the case of 'terrorism' in the South as witnessed in August 1977 and terrorism in the North, as was evident in subsequent months, the ultimate victims were the Tamils who were the target of a three pronged assault — physical, economic and psychological. It was also unfortunate that at this crucial juncture, the state machinery to combat 'terrorism' in the country was mounted in the North.

What all this has meant to the large number of peace-loving citizens is not difficult to gauge. The author of the article in *Darsana* (to which we have referred to in this column) tells the story of a party of holiday-makers from the South, who were travelling to Jaffna on the same train she took to Jaffna in October last year, as a member of a mission on 'Race Relations'.

One of the party of holiday-makers, a lady, confided to her that Jaffna was now safe for them for sight-seeing as there were now enough security forces in the Peninsula to maintain law and order. We were reminded, as we read this episode, of Benjamin Franklin's not so well known aphorism:— "The way to be safe is never to be secure!"

The Emergency in Jaffna has now been lifted but not without the memory of a bitter lesson. Our little island would be deemed to have returned to normal only when our brethren in the South would feel happy, (when they visit Jaffna), that they are in a part of the country where it is not merely law and order which reigns supreme but law and justice.

In the same manner, our island will be deemed to be a happy home for all communities only when those inhabiting the North (or any other part of the country where there are minorities), will not be regarded as mere objects of pity or sympathy who have to be tackled with a great deal of patience but as fellow human beings whose fundamental rights have been enshrined in the Constitution of the Republic, *not as the rights of a particular minority but, as Dr.*

A Message for the New Year

BY REV. (DR.) JAMES S. MATHER

To all readers of The Morning Star, I offer my best wishes for a Happy and Blessed Christmas and New Year, 1980.

Christmas and New Year Day have only six days 'in-between' them, and come close to each other, unlike many other Festivals. I think, there is a great advantage in it, because of what Christmas is and means. Right observance of Christmas really prepares us for the New Year, and helps us to live our life in the coming New Year, in the right way, and with correct attitudes and spirit.

The Birth of the Lord Jesus Christ, about two thousand years ago, in Bethlehem, is one of the greatest events in the History of the world, if not the greatest. Here, we have God's self-revelation. The great Creator who in the past, revealed Himself, through Nature and in other ways, is seen now, revealing Himself fully in and through the Lord Christ. What does He reveal?

(1) *That God is a God of Love.* His love is one that went out in search of people who had gone astray, and many of whom had rebelled against Him. It means, man should not live self-centred but seek in love the well-being of others. Here we have a great revelation of the secret of a Happy New Year, and a Happy and good life always.

(2) *That Life becomes great when it is lived for the good of*

others. We know how a man's life goes small and low when he sought his own gain only. The Lord said to His Disciples on one occasion, "I came to serve, not to be served". His whole life was a life lived for the good of the people. Here again, the secret of a Happy New Year is revealed. To be happy, we should forget ourselves and live for others.

(3) *That Life should be lived in God, in utter dependence upon Him, and full Trust.* This is the Model, the Lord has placed before us, and He calls people all the time, "Follow me".

What the New Year, 1980 will bring to us, no one can foretell. But we can be certain that all will be well, and will end well, if we committed our life and all into His Hand, and decided to run the Race, as the Holy Bible says, ever looking unto Jesus, with our eyes firmly fixed on Him, as our Model, our Strength, our Refuge and our Hope.

This life on earth by us, is planned by God to be lived with Him as our Partner. Here is the true secret of a Happy New Year, as revealed at Christmas. In the New Year, every day and every hour, let us share our life and work, with Him, and certainly 1980 will be to us all, Happy, Bright, Prosperous, Fruitful and Blessed. May it be so to every reader of this Message.

J. D. C. S. I.

Farewell to
Dr. (Mrs.) A. D. Paul

There was a farewell function held to Dr. (Mrs.) A. D. Paul at the Paranthan Medical Clinic on the eve of her retirement on Monday, 17th December. Mrs. Paul had served in the McLeod Hospital, Inuvil and at the Paranthan Clinic of the JDCSI for a period of almost ten years.

The meeting was chaired by Mr. A. Kadirgamar, the Chairman of the Medical Board, and tributes were paid to her services by

M. M. Thomas would put it, "as civil liberties and democratic rights of all citizens".

We are happy that in the political sphere there are happy signs of tangible efforts made by the government to end a 17-year old deadlock, which could be traced to the now obsolete Constitution of 1972. This is not a surprise because we know that the President, (as he has often said), has committed the prestige of his office to a settlement of 'the Tamil Problem'.

But the efforts made by the government will be meaningful only when these efforts are supplemented by a willingness on the part of the people of the majority community to create a climate of identification with and goodwill towards, the aspirations of the minority community.

The Sioux Indians, it is said, have an impressive ritual. A 'brave' who is about to set forth to visit other tribes would raise his hands and pray, "Great Spirit, help me never to judge another until I have walked two weeks in his moccasins."

May this be our Prayer as we enter a New Decade (the Eighties) which, in the sphere of *Race Relations* in Sri Lanka, will, we hope, be unrecognisably different from the decade that has gone by.

Registered as a Newspaper at the G. P. O., Sri Lanka under No. QB/8920/78.

Printed for the Jaffna Diocese of the Church of South India by Mr. Philip Matthews residing at 19, Lady of Miracles East Road, Jaffna, and published by Mr. Alvappillai Rajasingam, 330, Navalar Road, Jaffna, at Sri Sanmuganatha Press, Kankesanthurai Road, Jaffna, on Friday, 4th January, 1980.

Rev. D. R. Ampalavanar, the Bishop's Commissary, Rev. A. C. Thambirajah of Navajeevanam and the Chairman of the Medical Board, Rev. S. Jeyanesan made the presentation on behalf of the Diocese.

Dr. (Mrs.) Paul, who was a student of Dr. Ida Scudder of Vellore Medical College, thanked the Diocese and the organisers of the function for the opportunity granted to her to serve in the mission field.

Mr. A. S. P. Rajanathan, R. M. P., was also accorded a welcome at this function as a successor to Mrs. Paul.